வைரங்களையே வைத்து உலக வியாபாரிகளைக் கவரும் ஜப்பானைப்போல இயற்கை வைரத் தொழிற்சாலையையும் வியாபார ஸ்தலத்தையும் குமரியில் நிறுவ அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : தலைவரவர்களே, நான் ஏற்கெனவே குறிப்பிட்டேன். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிடு வதைப்போல் அந்த பகுதிகளிலே வைடூரிய கற்கள் பரவலாக கிடைப்பதால், எவ்வளவு இருக்கிறது என்ற ஒரு கணக்கு தற்போது அரசிடம் இல்லை. மாநில புவியியல் பிரிவு ஆய்வு செய்து, இலாபகரமாக இருக்குமானால் ஒரு தொழில் கூடம் அல்லது விற்பனை நிலையத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தால் அதற்குப் பின்னால் இதுபற்றி அரசு பரிசீலிக்கும்.

திரு. டி. மணி : தலைவரவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணத்திற்கு வடபுறம், பால்குளம் அருகேயும் மகேந்திரகிரி தோட்டத்திற்கு அருகேயும் இந்த இரத்தின கற்கள் ஏராளமாக கிடைக்கின்றன. 1976-லே அவை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கனிவளத்தை எடுக்கின்ற அதிகாரம் மாநில சர்க்கார் பொறுப்பில் இருக்கிறதா அல்லது மத்திய சர்க்கார் பொறுப்பில் இருக்கிறதா ? அந்தப் பகுதிகளில் இருக்கிற இரத்தின கற்களை முழுமையாகக் கண்டறிய ஒரு ஆய்வு நடத்தி, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : தலைவரவர்களே, அந்த மாவட்டத்தில் பரவலாக வைடூரிய கற்கள் கிடைக்கின்றன என்று நான் ஏற்கெனவே சொன்னேன். தமிழ்நாடு புவியியல் பிரிவினர் சார்பிலே ஒரு விரிவான ஆய்வு அந்தப் பகுதியில் நடத்தப்பட்டு, அதற்கான நடவடிக்கைகை மேற்கொள்ளப்படும்.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

வெல்லம்பட்டி, அச்சனம்பட்டி கிராம ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம்.

*** வினா எண் 418.—திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் :** மாண்புமிகு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

வேடசந்தூர் தாலுகா, வெல்லம்பட்டி கிராமம் வெல்லம்பட்டி, அச்சனம்பட்டி ஆகிய ஊர்களில் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு மனைக்குரிய இடங்களை ஆர்ஜிதம் செய்து அளிப்பதில் காலதாமதம் ஆவதன் காரணம் என்ன ?

1982 மார்ச் 8]

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : வேடசந்தூர் வட்டம் வெல்லம்பட்டி கிராமம் உட்கடை அச்சரம்பட்டியில் சர்வே எண் 131/2-ல் உள்ள கிராம நத்தத்தில் சுமார் 0.45 ஏக்கரில் 8 வீடுகளில் வசித்து வந்த 15 அரிசனக் குடும்பங்களில் 7 குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டடி மனை வழங்க வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக திண்டுக்கல் ஆதிதிராவிடர் நலத் தனித் தாசில்தாரால் சர்வே எண் 131/1டி-ல் உள்ள 0.40 ஏக்கரில் வீட்டுமனைக்காக நில ஆர்ஜித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உத்தேச நில ஆர்ஜித நிலத்திற்கு விலை மதிப்பீடு செய்வதற்கு மார்க்கெட் மதிப்பீட்டு நிலங்கள் சம்பந்தமான புள்ளி விவரம் சேகரிக்கவேண்டியுள்ளது. இப்பணியை விரைவில் முடித்து நிலம் ஆர்ஜிதம் செய்து பட்டா வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் : தலைவரவர்களே, ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புகளுக்கு அரசு போய் நிலங்களை ஆர்ஜிதம் செய்யும்போது காலதாமதம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நிலச் சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திற்குப் போகிறார்கள். இந்த குறிப்பிட்ட இரண்டு ஊர்களையும் பொறுத்தவரையில் அந்த நிலங்களின் உரிமையாளர்கள் அரசு என்ன விலை நிர்ணயிக்கிறதோ அந்த விலைக்கு கொடுக்க நாங்கள் தயார் என்று எழுதிக்கொடுத்திருந்தும் ஆர்ஜிதம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே, இதற்கு ஒரு காலவரையறையை நிர்ணயம் செய்து, அதற்குள் நில ஆர்ஜிதத்தை செய்துமுடிக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அரசு அறிவுறுத்துமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். விஜயசாரதி : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதைப்போன்று சில இடங்களில் நிலச் சொந்தக்காரர்கள் எழுதிக்கொடுத்தால், அதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசு அறிவுறுத்தும். இந்தக் குறிப்பிட்ட இடங்களைப் பொறுத்தவரையில் விரைவில் ஆய்வு செய்து, அதற்கான ஆணை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஆண்டுதோறும் ஆதிதிராவிடர்களுக்காகக் கட்டப்படும் வீடுகள்

* வினா எண் 419—திரு. செ. செம்மலை : மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஆண்டொன்றுக்கு அரிசனங்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது ?

(ஆ) அதை அதிகப்படுத்த அரசு ஏதேனும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதா ?